

# SNEC விழித்திரை (Retina) மையத்திற்கான உங்கள் வருகை வழிகாட்டி




Singapore National  
Eye Centre  
SingHealth

1 சுய பதிவு

2a ஆலோசனைக்கு முன்  
மதிப்பீடு / பரிசோதனைகள்

2b கருவிழி விரிவாக்கம்  
(ஆலோசனைக்கு முன்/ பின்)




உங்கள் கண் பரிசோதனை வருகை  
சராசரி 3 மணி நேரம் நீடிக்கலாம்.

5 பரிசோதனைக்குப்  
பிந்திய ஆலோசனை

4 பரிசோதனைகள்

3 ஆலோசனை



6a சிகிச்சை தேவைப்பட்டால்



6b மேலும் சிகிச்சை தேவைப்பட்டால்

நிதி ஆலோசனை

சிகிச்சைமுறை

இன்ட்ராவிட்ரியல் தெராபி (IVT)

லேசர் சிகிச்சை



உங்களுக்கு இன்ட்ராவிட்ரியல் தெராபி (IVT) அல்லது லேசர் சிகிச்சை தேவைப்பட்டால், உங்கள் கிளினிக் வருகை அதிக நேரம் எடுக்கும்.

7a மருந்துகள்  
பெற்றுக்கொள்ளுதல்

7b ஆன்லைன் கட்டணம் /  
கியோஸ்கில் பணம்  
செலுத்துதல்

8 வீடு திரும்புதல்

